

1.1 அபிப்பிராயம்

லங்கா எலக்ட்ரிசிட்டி கம்பனி (பிறைவேட்) லிமிட்டட் (“கம்பனி”) மற்றும் அதன் துணைக்கம்பனிகளின் (“தொகுதி”) 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான இலாப அல்லது நட்ட மற்றும் ஏனைய விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொழிப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2019 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான முறையே நிதிக்கூற்றுக்கள் மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன. இக் கணக்காய்வினை மேற்கொள்வதற்கு பொதுத்துறையிலுள்ள பட்டயக் கணக்காளர் நிறுவனமொன்றின் உதவியை நான் பெற்றிருந்தேன்.

கம்பனி மற்றும் தொகுதியின் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமன்களிற்கு இணங்க கம்பனி மற்றும் தொகுதியின் இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமன்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமன்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமன்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் கம்பனியின் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை

காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள்

1.5.1 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மீதான உள்ளகக் கட்டுப்பாடு

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) வாடிக்கையாளரிற்கு வழங்கப்பட்ட பௌதீகரீதியான விலைப்பட்டியலுடன் முறைமையில் வருமான உத்தியோகத்தரால் உள்ளீடு செய்யப்பட்ட அலகுகளின் சரியான தன்மையை சரிபார்ப்பதற்கு கம்பனி எந்தவொரு கட்டுப்பாடுகளையும்	அலகுகளின் எண்ணிக்கையை பதிவுசெய்வது தொடர்பாக சிக்கலொன்று காணப்பட்டால் அடுத்த விலைப்பட்டியலிடும் காலப்பகுதியில் அல்லது வாடிக்கையாளர் அறிவிக்கும் குறித்த சில விடயங்களில் வருமான உத்தியோகத்தரால் இது அவதானிக்கப்பட்டு ஏதாவது தவறுகள்	வருமானத்தை சரியாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அமுல்படுத்தியிருக்கவில்லை. அத்தகைய வேறுபாடுகளை வாடிக்கையாளர் அறிவிக்கும் போது அத்தகைய வேறுபாடுகளை கம்பனி இனங்காணுகின்றது. இது பிழையான வருமான இனங்காணுதலை விளைவிக்க முடியும்.

காணப்பட்டால் விலைப்பட்டியலிடும் முறைமையில் இது சீர்செய்யப்படும். அவர்களது வருமானத்தை பதிவு செய்தல் தொடர்பாக உயர்ந்தளவு சரியானதன்மையை அடைந்துகொள்வதற்கு உயர்வான விலைப்பட்டியலை செலுத்துகின்ற வாடிக்கையாளர்களிற்கு சிமாட் மானிகளை அமுல்படுத்தும் செயன்முறையில் கம்பனி உள்ளது.

(ஆ) களஞ்சியங்களிலிருந்து மூலப்பொருட்களை வழங்கும் போது உரிய உத்தியோகத்தர்கள் மூலப்பொருள் வழங்குகை குறிப்பில் கையொப்பமிட்டிருக்கவில்லை. மேலும் இது பொருளிருப்பு தொடர்புபட்ட உருப்படிகளில் மோசடியான நடவடிக்கைகளின் தாக்கத்தை கொண்டிருக்கும்.

அவதானிப்புடன் இணங்கப்பட்டுள்ளதுடன் வாடிக்கையாளர் சேவை நிலைய (சீஎஸ்சீ) உத்தியோகத்தர்களின் தவறொன்று உள்ளது என்பதை விளங்கிக்கொள்ளவும். எதிர்காலத்தில் இது போன்ற தவறு ஏற்படுவதை உறுதிப்படுத்துவதற்கு சீஎஸ்சீ உத்தியோகத்தர்களிற்கு பொருத்தமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் உரிய உத்தியோகத்தர்களிற்கு தெளிவான அறிவுறுத்தல்களை நாங்கள் வெளியிடுவோம்.

முறையாக கையொப்பமிடப்பட்ட மூலப்பொருள் வழங்குகை குறிப்புக்களை பொருத்தமானவாறு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு விடயம்

(அ) கிரயம் ஏற்படும் நேரத்தில் செலவிடப்பட வேண்டிய ரூபா 13,843,168 தொகையான வருமானத் தன்மையுடைய வேலைகளின் செலவினங்கள் மற்றும் ரூபா 3,908,101 தொகையான வருமான செயற்திட்டங்களிற்குரிய தொழிலாளர் கிரயம் என்பவற்றை மூலதன நடைபெறும் வேலை கணக்கு உள்ளடக்குகின்றமை அவதானிக்கப்பட்டது.

முகாமைத்துவ கருத்துரை

Pronto முறைமையில் உரிய கட்டுப்பாடுகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. அத்தகைய கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதற்கு முன்னர் மேற்படி தொகைகளில் பெரும்பாலானவை பெறுமதிகளை காட்டுகின்றன. 2020 ஆம் ஆண்டின் போது அவ் அனைத்து விடயங்களையும் நாங்கள் மீளாய்வு செய்து உரிய கணக்கில் அவற்றை சீர்செய்வோம்.

பரிந்துரை

செலவினத்தின் தன்மை முறையாக இனங்காணப்பட்டு அதற்கிணங்க கணக்கீடு செய்யப்பட வேண்டும்.

(ஆ) கம்பனி மீளாய்வாண்டின் போது

வணிக செயற்பாடுகளை

இவ் ஒப்பந்தம் இன்னமும்

ஐா-எலவில் வாடிக்கையாளர் சேவை நிலையத்தின் (சீஎஸ்சீ) நிர்மாணங்களை பூர்த்தி செய்து செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த போதிலும் ரூபா 34,553,316 தொகையான நிர்மாணக் கிரயம் உரிய சொத்துக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்காததுடன் மேற்படி சீஎஸ்சீ முற்பணக் கொடுப்பனவு கணக்கில் காணப்பட்டிருந்தது. இதன் காரணமாக கம்பனியின் நடைமுறை மற்றும் நடைமுறையல்லாச் சொத்துக்கள் தவறாக வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

ஆரம்பிக்கும் போது மூலதனமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறைபாட்டுப் பொறுப்புக் காலப்பகுதியில் உள்ளதால் பூர்த்தி செய்தல் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. அத்தகைய காலம் வரை எங்களால் மூலதனமாக்கப்பட முடியாதிருந்தது.

(இ) ஒழுங்கான அடிப்படையில் சொத்துக்களின் பயன்தரு ஆயுட்காலத்தை முகாமைத்துவம் மீளாய்வு செய்திருக்கவில்லை. இதன் காரணமாக 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 8.7 பில்லியன் தொகையான சொத்துக்களை கம்பனி முழுமையாக பெறுமானத்தேய்விட்டிருந்தது.

கருத்துரையை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றதுடன் சொத்துக்களை மீளாய்வு செய்தல் விரிவுபடுத்தப்பட்ட நடவடிக்கையாக எங்களது செயற்பாட்டு பகுதியுடன் சேர்த்து வழங்கப்பட்டிருந்ததுடன் விசேட திறன் அரிய வளம் ஒன்றாகும்.

ஒழுங்கான அடிப்படையில் சொத்துக்களின் ஆயுட்காலத்தை முகாமைத்துவம் மீளாய்வு செய்ய வேண்டியதுடன் அதற்கிணங்க கணக்கிற்கு தேவையான சீராக்கங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

1.5.3 நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் தன்மை

கணக்காய்வு விடயம்

(அ) அத்தகைய கொடுப்பனவை (உதாரணம்: சூரியசக்தி அடிப்படையிலான எரிசக்தி உற்பத்தி திட்டத்திற்காக சீஈபீயிடமிருந்து பெறவேண்டியவைகள்) அறவீடு செய்வதற்கான உரிமையை உருவாக்குவதற்கு சீஈபீ உடன் முறையான உடன்படிக்கையொன்றை கம்பனி கொண்டிருக்காததால் சீஈபீயிடமிருந்து வாடிக்கையாளர்களிற்கான அத்தகைய கொடுப்பனவை அறவீடு செய்வதற்கான உரிமையை உருவாக்குவதற்கு சீஈபீயுடன் முறையான உடன்படிக்கையை கம்பனி கொண்டிருக்காததால் அவதானிக்கப்பட்டது.

முகாமைத்துவ கருத்துரை

1983 இல் எல்ஈசீஓ ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அத்தகைய உடன்படிக்கை முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. மின்வலு அமைச்சின் உதவியுடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

பரிந்துரை

எல்ஈசீஓ மற்றும் சீஈபீ இற்கிடையேயான கொடுப்பனவுகள் தொடர்பாக முறையான உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) அன்ரீ லெகோ (பிறைவேட்) இது தற்போது முதலீட்டின் லிமிட்டட்டால் 5 ஆண்டுகளிற்கு தீர்க்கப்பட்டுள்ளது. உரிமைத்துவம் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ரூபா 47.1 மில்லியன் முதலீடு ஒன்றிற்காக பங்குச் சான்றிதழ் மற்றும் பங்கு ஒதுக்கீடு என்பன தற்போதும் நிலுவையாக உள்ளன. தொடர்பான பங்குச் சான்றிதழ் காணப்பட வேண்டும்.

1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெறவேண்டியவைகள்

கணக்காய்வு விடயம்

இலங்கை மின்சார சபையிடமிருந்து (சீஈபீ) பெறவேண்டியதாக 2017 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட Solar Net Metering and Net Plus நுகர்வோர் கொடுப்பனவுகளை கம்பனி இனங்கண்டிருந்ததுடன் 2019 திசெம்பரில் உள்ளவாறு இது ரூபா 591,047,864 தொகையாக காணப்பட்டது.

முகாமைத்துவ கருத்துரை

இவ் விடயம் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் இச் சிக்கலை தீர்க்கும் பொருட்டு சீஈபீ, எல்ஈசீஓ மற்றும் அமைச்சிடமிருந்தான உத்தியோகத்தர்கள் உள்ளடங்கிய குழுவொன்றை உருவாக்குவதற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பரிந்துரை

வாடிக்கையாளர் கொடுப்பனவுகள் தொடர்பாக இரண்டு நிறுவனங்களிற்கும் இடையே முறையான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட வேண்டும்.

1.7 IT பொதுக் கட்டுப்பாடுகள்

கணக்காய்வு விடயம்

பிரயோக மட்டத்தில் இரகசியக்குறியீட்டு அமைப்பை உள்ளமைக்கும் செயற்பாட்டை விலைப்பட்டியலிடும் முறைமை மற்றும் pronto முறைமை கொண்டிருக்காதமை அவதானிக்கப்பட்டது.

முகாமைத்துவ கருத்துரை

இது சாத்தியமானவுடன் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

பரிந்துரை

முறைமைகளை மேம்படுத்துவதற்கு ஆபத்து இனங்காணப்பட்டு திட்டமிடப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவு ரூபா 3,999,899,000 இலாபமொன்றானதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான இலாபம் ரூபா 3,173,831,000 ஆக காணப்பட்டதால் நிதி விளைவுகளில் ரூபா 826,068,000 தொகையான முன்னேற்றமொன்றை சுட்டிக்காட்டுகின்றது. ஏனைய செயற்பாட்டு வருமானம் ரூபா 850,888,000 ஆல் அதிகரித்தமை நிதி விளைவுகளில் ஏற்பட்ட இம் முன்னேற்றத்திற்கு பங்களித்திருந்த பிரதான காரணமாகும்.

2.2 பிரதான வருமான செலவின விடயங்களின் போக்கு தொடர்பான பகுப்பாய்வு

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் பிரதான வருமான செலவின விடயங்கள் சதவீத அதிகரிப்பு அல்லது குறைவுடன் பின்வருமாறுள்ளன.

வருமானம்/ செலவினம்	2019	2018	அதிகரிப்பு/ குறைவு ரூபா '000	சதவீதம் %
	ரூபா '000	ரூபா '000		
வருமானம்	33,710,930	31,827,090	1,883,840	6.0
விற்பனைக் கிரயம்	28,330,701	26,897,850	1,432,851	5.3
நிர்வாகக் கிரயம்	3,062,843	2,363,027	699,816	30.0

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டிற்கான வருமானம் ரூபா 1,883,840,000 ஆல் அதிகரித்திருந்ததுடன் விற்பனைக் கிரயமும் ரூபா 1,432,851,000 ஆல் அதிகரித்திருந்தது. மேலும் நிர்வாகக் கிரயம் ரூபா 699,816,000 ஆல் அதிகரித்திருந்ததுடன் ரூபா 591,042,366 தொகையான அறவிடமுடியாகக் கடன் இவ் அதிகரிப்பிற்கு பிரதான காரணமாக பங்களித்திருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 விளைவற்ற அல்லது குறைப்பயன்பாடுடைய ஆதனம், பொறி மற்றும் உபகரணம்

கணக்காய்வு விடயம்

புதிய அலுவலகக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக ரூபா 53,541,250 கிரயத்தில் 2001 ஆம் ஆண்டில் நரஹேன்பிட்டியவில் 73.85 பேர்ச்சுகள் காணியொன்றை சிலோன் எலெக்ட்ரிசிறி (பிறைவேட்) லிமிட்டட் கொள்வனவு செய்திருந்ததுடன் 2019 ஆம் ஆண்டளவில் நிர்மாணம் எதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. எனினும் காணிப் பாதுகாப்புத் தொடர்பாக ரூபா 10 மில்லியனிற்கு மேற்பட்ட தொகை 18 ஆண்டுகளிற்கு மேலாக செலவிடப்பட்டிருந்ததுடன் 1999 செப்டெம்பர் தொடக்கம் 2019 யூன் வரை கட்டிடத்தை வாடகைக்கு பெறுதல் தொடர்பாக ரூபா 208 மில்லியன் தொகை செலவிடப்பட்டிருந்தது. இடம் போதாமை காரணமாக 2015 இல் வாடகைக்கு பெறப்பட்டிருந்த மேலதிகக் கட்டிடத்திற்காக 2019 யூன் வரை வாடகையாக ரூபா 22.3 மில்லியன் தொகை செலவிடப்பட்டிருந்தது.

முகாமைத்துவ கருத்துரை

தலைமை அலுவலகக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு ரூபா 1,138.04 மில்லியன் திருத்திய கிரயத்தை 2020.12.14 இல் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரவை அங்கீகரித்திருந்தது. இச் செயற்திட்டத்தை ஆரம்பிப்பதில் ரீஈசீ இனை நியமனம் செய்வதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

பரிந்துரை

மேலதிக தாமதமின்றி நிர்மாண வேலைகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.2 மனித வளங்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு விடயம்

கம்பனியினுள் கிடைக்கக்கூடிய விரிவான கட்டுப்பாட்டு நிர்வாக நடைமுறைகள் காணப்படவில்லை.

முகாமைத்துவ கருத்துரை

நாங்கள் இக் கருத்துரையுடன் இணங்குகின்றோம். நிர்வாக நடைமுறையை தயாரிப்பதற்கு நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

பரிந்துரை

நிர்வாக நடைமுறைக் கைநூல் தயாரிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்தல்

கணக்காய்வு விடயம்

2003 யூன் 02 ஆம் திகதிய பிஈடி/12 ஆம் இலக்க பொதுமுயற்சிகள் சுற்றறிக்கையின் பிரகாரம் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கைகள் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

முகாமைத்துவ கருத்துரை

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளிற்கான வருடாந்த அறிக்கைகள் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் பாராளுமன்றம் மேலதிக பிரதிகளை கோரியிருந்தது. இதனை அச்சிட்ட பின்னர் சமர்ப்பிக்கப்படும்.

பரிந்துரை

சுற்றறிக்கை அறிவுறுத்தல்களுடன் இணங்க வேண்டும்.

4.2 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள்

கணக்காய்வு விடயம்

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (எஸ்டிஜி) தொடர்பான ஐக்கிய நாடுகளின் “2030 ஆம் ஆண்டு நிகழ்ச்சிநிரலின்” பிரகாரம் அனைத்து அரசு நிறுவனங்களும் அதன் நோக்கெல்லையின் கீழ் வருகின்ற நோக்கங்கள் மற்றும் தொழிற்பாடுகளை அமுல்படுத்தும் போது பங்களிப்பு செய்ய வேண்டிய போதிலும் கம்பனி எஸ்டிஜி தொடர்பாக அறிந்திருக்காததுடன் அடைந்துகொள்ளப்பட வேண்டிய இலக்குகள், அவ் இலக்குகளை அடைந்துகொள்வதிலுள்ள இடைவெளிகள் மற்றும் அதேபோல் செயன்முன்னேற்றத்தை அளவிடுவதற்குப் பொருத்தமான சுட்டிகள் என்பவற்றை இனங்கண்டிருக்கவில்லை.

முகாமைத்துவ கருத்துரை

முகாமைத்துவக் கருத்துரைகள் பெறப்பட்டிருக்கவில்லை.

பரிந்துரை

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் “2030 ஆம் ஆண்டு நிகழ்ச்சிநிரலுடன்” இணங்குதல் வேண்டும்.